

## தலைப்பு 161 –வன சீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு - 2024

### 1. நிதிக்கூற்றுக்கள்

#### 1.1 அபிப்பிராயம்

தலைப்பு 161 – வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை பற்றிய கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றும் காசுப்பாய்ச்சல் கூற்றும் மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளுடன் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களுடன் தொடர்பான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு சமர்ப்பிக்கப்படும் இந்த நிதிக்கூற்றுக்கள் தொடர்பான எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் உள்ளிட்ட பொழிப்பு அறிக்கை 2025 மே 16 ஆம் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்திற்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு சட்டத்தின் 11(2) ஆம் பிரிவின் பிரகாரம் அமைச்சிற்குரிய விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கை 2025 ஜூன் 13 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் நிதிக்கூற்றுக்களில், நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல், நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

#### 1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

#### 1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் 'வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சின், பொது திறைசேரியின் மற்றும் பாராளுமன்றத்தின் தேவைப்பாட்டிற்கு தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு, பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக

கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

#### 1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்புக்கள்

அரசு நிதிப்பிரமாணம் 150 உம் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 திகதி திருத்திய 2024 திசெம்பர் 16 திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி 06/2024 இலக்கத்திற்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையினை பிரதிபழிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களை தயாரித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகளை தீர்மானிப்பது பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் அமைச்சால் வருடாந்த மற்றும் உரிய நேரத்தில் நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லப்படல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் அமைச்சின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்றை தயாரித்து பேணிச் செல்லுவதனை பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியிருந்ததுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று செய்யப்பட்டு அதன் பிரகாரம் முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும்.

#### 1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நிமங்களின் பிரகாரம் கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.

- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு அமைச்சின் உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமானதன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பிக்கும் போதும் நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள், பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

## 2. ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம்

பின்வரும் விடயங்களை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

(அ) நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டின் நிதிக்கூற்றுக்களுடன் நேரொத்ததாக உள்ளதுஎனவும்,

(ஆ) முன்னைய ஆண்டிற்குரிய நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக என்னால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன.

## 3. நிதி மீளாய்வு

### 3.1 செலவின முகாமைத்துவம்

| கணக்காய்வு அவதானிப்பு |                                                                                                                                                                                                                                                                                                                               | பிரதான உத்தியோகத்தரின் கருத்துரை                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           | கணக்கீட்டு பரிந்துரை                                                                                                                                |
|-----------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ)                   | இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணம் 50(ii) இன் பிரகாரம் வருடாந்த செலவின இயலுமானவரை முழுமையாகவும் சரியாகவும் தயாரிக்கப்பட வேண்டிய போதிலும், அமைச்சின் மீளாய்வாண்டில் 16 செலவின விடயங்களின் மொத்த தேறிய நிதி ஏற்பாட்டில் 52 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையான வீச்சளவில் ரூபா 108,931,262 ஆன சேமிப்பு காணப்பட்டது. | அமைச்சர் வெளிநாட்டுப் பயணச் சேலவினை கோராமை, 2024.09.22 திகதியின் பின்னர் அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாமை, 2023.12.01 திகதி முதல் 2024.09.22 திகதி வரை அமைச்சர் நீர்பாசன அமைச்சராக அநேக பணிகளை நீர்பாசன வளவிலிருந்து செயற்படுத்தியமை, அமைச்சரின் ஆளணி உத்தியோகத்தர்கள் போக்குவரத்து படிகளை பெற்றுக் கொள்ளாது அமைச்சின் வாகனங்களை கோரியமை, பாதீட்டு சுற்றறிக்கை 1/2024 பிரகாரம் செலவுகளை கட்டுப்படுத்தியமை, 2023 திசம்பர் மாதம் முதல் அமைச்சுக் கட்டிடத்தின் | மதிப்பீடு தயாரிக்கும் போது அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி நிதிப் பிரமாணம் 50(ii) இன் பிரகாரம் சரியாக மதிப்பீடுகளை தயாரிக்க வேண்டும். |

உரிமையை அமைச்சிற்கு  
ஒப்படைத்த காரணத்தால்  
மாதாந்த வாடகை கட்டணம்  
செலுத்தும் தேவை ஏற்படாமை,  
வர்த்தக வங்கிகளின் மூலம் அரசு  
ஊழியர்களிற்கு ஆதன கடன்  
வழங்களை மட்டுப்படுத்தியமை,  
எதிர்பார்த்தவாறு செலவு  
ஏற்படாமை போன்ற  
காரணங்களால் சேமிப்பு  
ஏற்பட்டுள்ளது.

(ஆ) நிலையான வன பதில் வழங்கப்படவில்லை. விசேட பணிகளிற்காக  
முகாத்துவத்தின் ஊடாக குறைநிரப்பு மதிப்பீட்டின்  
காணிப் பிரச்சினையை மூலம் வழங்கியுள்ள  
தீர்ப்பதற்காக குறைநிரப்பு நிதி ஏற்பாட்டை குறித்த  
மதிப்பீட்டின் மூலம் பணியை நிறைவு  
வழங்கியிருந்த ரூபா செய்வதற்காக  
53,000,000 ஆன நிதி பயன்படுத்த வேண்டும்.  
ஏற்பாடு முழுமையாக  
சேமிக்கப்பட்டிருந்தது.

### 3.2 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை

கணக்காய்வு மாதிரிப் பரிசோதனையின் போது அவதானிக்கப்பட்ட சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களின் ஏற்பாடுகளிற்கு இணங்காத சந்தர்ப்பங்கள் பின்வருமாறு விபரிக்கப்படுகின்றது.

#### அவதானிப்பு

| சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் என்பவற்றின் தொடர்பு     | பெறுமதி ரூபா | இணக்காமை                                                                                                                                                                                                                   | பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை                                                                                                                                                    | பரிந்துரை                                                                                                                                                                                                 |
|----------------------------------------------------------------|--------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) 2018 இன் 19 இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 38(2) பிரிவு | -            | பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினால் தனது நிறுவனத்தின் உள்ளக கட்டுப்பாட்டு தொகுதி தொடர்பான மீளாய்வை உத்தியோகபூர்வமாக மேற்கொண்டு அதன் பிரதியொன்றை கணக்காய்வாளர் நாயகத்திற்கு வழங்க வேண்டிய போதும் அவ்வாறு செய்திருக்கவில்லை. | உள்ளக கட்டுப்பாட்டு தொகுதி தொடர்பான மீளாய்வு மேற்கொண்டமைக்கா எனது இலக்கம் ME/WFRCD/FIN/F1/ Final.St 2024 மற்றும் 2025.04.24 திகதி கொண்ட கடிதம் கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. | 2018 இன் 19 இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 38 பிரிவின் ஏற்பாடுகள் பிரகாரம் உள்ளக கட்டுப்பாட்டுத் தொகுதி தொடர்பான மீளாய்வை மேற்கொண்டு அதன் பிரதியொன்றை கணக்காய்வாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். |

|                                                                                                    |   |                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   |                                                                                                                                                                                                                                                                                                                                                    |                                                                                                                                                                         |
|----------------------------------------------------------------------------------------------------|---|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (ஆ) இலங்கை<br>சனநாயக<br>சோசலிச<br>குடியரசின்<br>நிதிப்<br>பிரமாணக்<br>கோவை நிதிப்<br>பிரமாணம் 1642 | - | வாகனங்களை<br>பயன்படுத்துகின்ற<br>உத்தியோகத்தர்களா<br>ல் அல்லது<br>உத்தியோகத்தர்கள்<br>இல்லாத<br>சந்தர்ப்பத்தில்<br>சாரதிகளினால்<br>மேற்கொள்ளப்படுகின்<br>ற சகல திடீர்<br>விபத்துக்களும்<br>அருகிலுள்ள<br>பொலிஸ்<br>நிலையத்திற்கு<br>அறிக்கையிட<br>வேண்டியிருந்த<br>போதிலும்,<br>மீளாய்வாண்டில்<br>இடம்பெற்ற 06<br>வாகன விபத்துக்கள்<br>மற்றும் கடந்த<br>ஆண்டில் ஏற்பட்ட 02<br>வாகன விபத்துக்கள்<br>தொடர்பாக அவ்வாறு<br>நடவடிக்கை<br>எடுக்கப்பட்டிருக்கவில்<br>லை. | வாகன விபத்தொன்று<br>ஏற்பட்டவுடனே<br>அருகிலுள்ள<br>பொலிஸிற்கு அது<br>பற்றி அறிக்க<br>வேண்டுமென<br>எழுத்துமூலம்<br>அறிவுருத்தப்பட்டுள்ள<br>து. அவ்வாறே<br>இதுவரை அன்மித்த<br>காலப் பகுதியில்<br>ஏற்பட்ட<br>விபத்துக்களில்<br>அருகிலுள்ள<br>பொலிஸிற்கு<br>முன்வைத்து<br>பொலிஸ்<br>அறிக்கையை<br>பெற்றுக் கொள்ளவும்<br>நடவடிக்கை<br>எடுக்கப்பட்டுள்ளது. | நிதிப்<br>பிரமாணத்தின்<br>பிரகாரம் வாகன<br>விபத்துக்கள்<br>தொடர்பாக<br>அருகிலுள்ள<br>பொலிஸ்<br>நிலையத்திற்கு<br>அறிக்கையிடுதற்<br>கு நடவடிக்கை<br>எடுத்தல்<br>வேண்டும். |
|----------------------------------------------------------------------------------------------------|---|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|

4. செயற்பாட்டு மீளாய்  
4.1 முகாமைத்துவ பலவீனங்கள்

| கணக்காய்வு அவதானிப்பு                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | பிரதான<br>உத்தியோகத்தரின் கருத்துரை                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               | கணக்கீட்டு<br>பரிந்துரை                                                                                                                                                         |
|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| (அ) உலக வங்கி கடன் உதவியின்<br>கீழ் செயற்படுத்தப்பட்ட<br>சுற்றாடல் தொகுதி பாதுகாப்பு<br>மற்றும் முகாமைத்துவ<br>கருத்திட்டத்தின் கீழ்<br>கிராமத்தை சுற்றி மின்சார<br>வேலி நிர்மாணிப்பதற்காக<br>கொள்வனவு செய்த<br>உபகரணங்களிலிருந்து குறித்த<br>வேலிகளிற்காக பொருட்களை<br>விநியோகித்த பின்னர்<br>வனசீவராசிகள்<br>திணைக்களத்தின் அநுராதபுர<br>வலயத்தில் 07 இடங்களில்<br>மற்றும் வடமேல் வயத்தில் 03<br>இடங்களில்<br>களஞ்சியப்படுத்தியுள்ள<br>பெறுமதி ரூபா 182,883,806<br>ஆன எஞ்சிய உபகரணங்கள்<br>கணக்காய்வு திகதிய 2025 | களஞ்சியங்களில்<br>பொருட்களை மரமுந்திரிகை<br>கூட்டுத்தாபனத்திற்கு மற்றும் தெங்கு<br>ஆராய்சி நிறுவன<br>பெறுந்தோட்டங்களில் யானை வேலி<br>நிர்மாணிப்பதற்காகவும்,<br>திணைக்களத்தினால் எதிர்காலத்தில்<br>நிர்மாணிக்கவுள்ள தேசிய மின்சார<br>வேலித் தொகுதிக்காக<br>பயன்படுத்தவும்<br>தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே<br>திணைக்களத்தினால் பயன்படுத்துவது<br>கடினமென அவதானிக்கப்படும்<br>உபகரணங்கள் இருப்பின்<br>அப்பட்டியலை பொறுத்தமான அரச<br>நிறுவனங்களிற்கு சமர்ப்பித்து அந்த<br>நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய<br>தீர்மானிக்கப்பட்டுள்ளது. | குறித்த<br>உபகரணங்கள் 03<br>ஆண்டு காலமாக<br>விளைவற்று<br>நிலவியதால் நிதி<br>நட்டங்கள்<br>ஏற்படாதவாறு<br>தாமதமின்றி<br>ஆக்கபூர்வமாக<br>பயன்படுத்த<br>முயற்சி எடுக்க<br>வேண்டும். |

பெப்ரவரி 24 திகதி வரை, 03  
ஆண்டு காலமாக  
பயன்படுத்தப்படாது விளைவற்று  
களஞ்சியங்களில்  
காணப்பட்டன.

(ஆ) எஞ்சிய பண்டக இருப்பினுள்  
காணப்படும் பெறுமதி ரூபா  
10,292,500 ஆன 4117  
அளவான Fence Tension  
Springs, மின்சார வேலிக்கு  
பயன்படுத்திய பின்னர் அவை  
அதிக வெப்பத்திற்குள்ளாகி  
விரிவடைவதால் பல  
பிரச்சினைகள் ஏற்படுவதால்  
அவற்றின் பயன்பாடு  
மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  
அவதானிக்கப்பட்டது.  
பொருட்களை கொள்வனவு  
செய்ய முன்னர் மேற்குறித்த  
பிரச்சினையை இனங்காண  
நடவடிக்கை  
எடுத்திருக்காததால், அதற்காக  
செலவு செய்திருந்த பணம்  
விளைவற்ற செலவொன்றாகும்  
போக்கு காணப்பட்டது.

Fence Tension Springs மின்சார  
வேலிகளின் ஒவ்வொரு  
இடங்களிற்கும் தேவைப்படாததுடன்  
அவை அதிக வெப்பத்திற்கு  
உட்படும் சந்தர்ப்பங்களில்  
விரிவாக்களிக்கு உட்படுவதன்  
மூலம் பல பிரச்சினைகளிற்கு முகம்  
கொடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  
எவ்வாறாயினும் அதிக மரம்  
மட்டைகளினால் சூழப்பட்ட  
இடங்களிற்கு இந்த உபகரணங்களை  
பயன்படுத்த எதிர்காலத்தில்  
நடவடிக்கை எடுப்பதாக  
வனசீவராசிகள் திணைக்கள  
அதிகாரிகளினால் குறிப்பிடப்பட்டது.  
அவ்வாறே திணைக்களத்தினால்  
இந்த பொருட்களை எதிர்காலத்தில்  
நிர்மாணிக்கப்படும் மின்சார  
வேலிகளிற்கு பயன்படுத்தப்படும்.

அந்த  
உபகரணங்கள்  
உரிய தரத்துடன்  
காணப்படாததால்  
பயன்படுத்த  
முடியாதென  
மேற்கொண்ட  
கணக்காய்வு  
பரிசோதனையின்  
போது  
வெளிப்படுத்தப்பட்  
டது. தரமற்ற  
கொள்வனவை  
செய்த  
அலுவலர்களை  
இந்த செலவு  
தொடர்பாக  
பொறுப்பிற்கு  
உள்ளாக்க  
வேண்டும்

(இ) கருத்திட்ட காலம் முடிவடைந்த  
பின்னர் 2023 ஆகஸ்ட் 01  
திகதி கணக்காய்வினால்  
மேற்கொண்ட பரிசோதனையின்  
போது, நிர்மாணங்களை பூர்த்தி  
செய்த கிராமங்களை  
சுற்றியுள்ள வேலிகளில் 31  
வேலிகளிற்காக  
விநியோகிக்கப்பட்ட  
உபகரணங்களின் எஞ்சிய  
இருப்பு தொடர்பான அறிக்கை,  
05 வேலிகளிற்குரிய  
அறிக்கைகள் மாத்திரம்  
சமர்ப்பிக்கப்பட்டு இருந்ததுடன்,  
அந்த பண்ட இருப்பு 2025  
பெப்ரவரி 25 திகதி வரை  
பௌதீக ரீதியாக  
களஞ்சியத்திற்கு  
ஒப்படைக்கப்பட்டு  
இருக்கவில்லை. அந்த  
பண்டங்களின் நிதிப் பெறுமதி  
அண்ணளவாக ரூபா 1,044,150  
ஆக இருந்தது.

எஞ்சியுள்ள மின்சார வேலி  
உபகரணங்களை திணைக்களத்தின்  
மின்சார வேலி நிர்மாணத்திற்காக  
பயன்படுத்துமாறும், அவ்வாறு செய்ய  
கடினமான மின்சார வேலி  
உபகரணங்களை பொறுத்தமான  
அரசு நிறுவனங்களிற்கு வழங்க  
நடவடிக்கை எடுக்குமாறும்  
வனசீவராசிகள் பாதுகாப்பு  
திணைக்களத்திற்கு அறிவுரை  
வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சிய  
பொருட்களில் திணைக்களத்திற்கு  
பயன்படுத்த முடியாத பொருட்களை  
கமநல மற்றும் நீர்பாசன  
அமைச்சிற்கு ஒப்படைக்க  
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  
பணிப்பாளரினால் அமைச்சின்  
செயலாளரிடமிரு  
அறிக்கையிட்டுள்ளதாக  
அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்திட்ட இயக்க  
நடவடிக்கைகளை  
மேற்கொண்ட  
அலுவலர்கள் இது  
தொடர்பாக  
பொறுப்பேற்க  
வேண்டும்.

(ஈ) நிர்மாணம் பூர்த்தி செய்யப்பட்ட எஞ்சிய 26 வேலிகளின் எஞ்சிய பண்ட இருப்பு மற்றும் அரைவாசி பூர்த்தி செய்யப்பட்ட 07 வேலிகளிற்காக வழங்கிய பண்ட இருப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

எஞ்சியுள்ள மின்சார வேலி உபகரணங்களை வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் எதிர்காலத்தில் நிர்மாணிக்கவுள்ள மின்சார வேலிகளிற்காக பயன்படுத்துமாறு வனசீவராசிகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கருத்திட்ட இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட அலுவலர்கள் இது தொடர்பாக பொறுப்பேற்க வேண்டும்.

அதற்கு மேலதிகமாக, இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு தேவையான சமிஞ்சை பலகைகளை பொருத்துவதற்காக தேவையான GI குழாய்களை பெற்றுக் கொடுக்கவும் விவசாய திணைக்களத்தின் கீழ் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் விவசாய கருத்திட்டத்தின் கீழ் வயல் காணிகள் மேவுகை செய்யப்படும் வகையில் காலரீதியான மின்சார வேலி நிர்மாணிக்க மின்சார வேலி பொருட்களை கொள்வனவு செய்ய தேவையான ஆரம்ப செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் வனசீவராசிகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.